

# THE RAMARAJU SURGICAL COTTON MILLS LIMITED

Manufacturers of Antiseptic Dressings

F.No. CS /2024-25\_68

7<sup>th</sup> August, 2024

Head-Listing,  
**Metropolitan Stock Exchange of India Limited**  
Building A, Unit 205A, 2<sup>nd</sup> Floor,  
Piramal Agastya Corporate Park,  
L.B.S Road, Kurla West, Mumbai - 400 070.

**Symbol: RAMARAJU**

Dear Sir,

**Sub: Newspaper publication – Notice for 84<sup>th</sup> AGM**

---

In compliance with the provisions of Regulation 47 and other applicable provisions of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, we enclose herewith the copy of advertisement published on 7<sup>th</sup> August, 2024 in newspapers viz. Business Line (English) and Makkal Kural (Tamil) informing about the convening of 84<sup>th</sup> Annual General Meeting of the Company.

This is for your kind information and records.

Thanking you,

Yours faithfully,

**For The Ramaraju Surgical Cotton Mills Limited,**

  
**P. Muthukumar**

Company Secretary & Compliance Officer  
Mem. No. F12904



**Encl: a/a**





QUICKLY.

India will lower rates by 100 bps by March 2026



**Mumbai:** The RBI could cut interest rates by 100 bps in a monetary easing cycle likely from December as inflation eases, an official at Bank of America, India, said. “Once inflation hits 4 per cent, based on the real rate assumption, there is a chance for repo (rate) to reach 5.50 per cent,” Vikas Jain, head of fixed income, currencies and commodities at the bank said. REUTERS

Nuvama targets Indians in Dubai, Singapore

Nuvama Wealth Management has begun operating in Dubai and expects to begin business in Singapore next quarter to tap the wealth of the Indian diaspora. Nuvama Private, which manages \$22 b, aims for offshore business to account for a quarter of revenue and profit in three to five years, said President Alok Saigal. BLOOMBERG

# Centre mandates e-mode for adjudication of penalties

DIGITAL PUSH. Govt platform shall facilitate e-proceedings from September 16

KR Srivats  
New Delhi

The Corporate Affairs Ministry (MCA) has taken a big leap towards end-to-end digitalisation of adjudication processes related to penalties.

From September 16, all activities around adjudication of penalties would have to take place in electronic mode only, and that too, only through the e-adjudication platform developed by the Central Government for this purpose, the MCA said.

This end-to-end digitalisation of adjudication proceedings is expected to reduce the burden of the Registrar of Companies (ROCs) and enable quick resolution of adjudication proceedings, company law experts said.

The MCA on Monday notified the Companies (Adjudication of Penalties) Amendment Rules, 2024, mandating that all adjudication proceedings, including notices, filings, hearings, and



WIRED BUSINESS. Digitalisation of adjudication proceedings is expected to reduce the burden of Registrar of Companies

penalty payments, shall occur electronically via the Central government’s e-adjudication platform.

**FORWARD-THINKING** Sindhuja Kashyap, Partner, King Stubb & Kasiva, Advocates and Attorneys, said this forward-thinking approach to mandating electronic mode for all adjudication activities enhances the levels of efficiency, transparency, and accessibility for

stakeholders.

It not only minimises procedural delays and the risk of lost documents but also ensures a streamlined and effective adjudication process, she added.

Embracing digitisation in legal proceedings marks a significant advancement in corporate governance and compliance, reinforcing accountability and fostering a more robust legal framework, Kashyap added.

Shiju PV, Senior Partner, IndiaLaw LLP, said that the e-adjudication platform envisages an end-to-end digitalisation of adjudication proceedings.

It can really reduce the burden of ROCs and will enable quick resolution adjudication proceedings, Shiju added.

**SINGLE E-PLATFORM** Suhana Islam Murshedd, Partner, AQUILAW said that this is a welcome move since it streamlines the entire adjudication process through a single e-platform which is currently the MCA V3.

“By virtue of this amendment, all the steps including but not limited to issuance of notices, filing of replies, attendance of witnesses, payment of penalties and the passing of orders must necessarily be conducted through the e-platform,” she noted. The government has provided guidance on handling cases where email addresses are incorrect or unavailable.

# Rupee to trade with negative bias

Akhil Nallamuthu  
bl. research bureau

The rupee (INR) fell to a lifetime low of 84.1450 versus the dollar (USD) on Monday in the off-shore market.

It recovered and closed at 83.96 on Tuesday. The currency also slipped against the euro (EUR) early this week, facing considerable downward pressure against the Japanese Yen (JPY) for nearly a month.

## WEEKLYRUPEE VIEW.

The sell-off on Monday was triggered by the US employment data, as the new jobs addition fell short of expectations and the unemployment rate rose to 4.3 per cent, fuelling concerns of the US economy slipping into a recession.

Consequently, investors chased safety, weighing on the rupee and also, the domestic stock market.

The rupee, by falling nearly 0.3 per cent against the USD so far in August, remains one of the weakest Asian currencies. The domestic equity barometer, Nifty 50, fell 2.8 per cent in the first two sessions of the



LOWER DEPTHS. Early this week, rupee hit a record low of 84.1450 against the dollar in the off-shore market

week. With respect to JPY, INR depreciated over 11 per cent over the past month as the yen rose sharply due to unwinding to carry trades, triggered partially by an increase in interest rate by the Bank of Japan last week.

The chart of USDINR shows a clear breach of support by the Indian currency.

## ON RECOVERY MODE

The rupee broke below the support at 83.80 on Monday and marked a low (in the off-shore market) of 84.15. It has now retraced back below the 84-mark by closing at 83.96. However, the chart hints that the recovery can be restricted to 83.80, which henceforth will act as a resistance. If the decline resumes, INR

can fall to 84.30 in the short-term. But if it manages to get past 83.80, it can touch 83.60, another notable barrier.

The dollar index (DXY) broke below the support at 103.50 last week.

Following this, it marked a low of 102.16 on Monday before recovering to 103.15. If this upswing can lift DXY beyond 103.50, we can see a rise to 104 or to 104.50. If DXY declines and falls below 102.50 again, the downtrend can extend to 101. While there is a chance for the rupee to stay in a range, possibly between 83.80 and 84.15, in the near-term, given the downward momentum, INR can anytime begin a decline to 84.30.

# MCA’s new LLP exit policy takes effect on August 27

Our Bureau  
New Delhi

The Ministry of Corporate Affairs (MCA) has implemented a Budget 2024 announcement to extend the services of The Centre for Processing Accelerated Corporate Exit (C-PACE) for voluntary closure of limited liability partnerships (LLPs).

For this purpose, the MCA has introduced amendments to the LLP Rules through Limited Liability Partnership (amendment) Rules 2024.

The latest change will come into effect from August 27, the MCA said in a notification issued on Monday.

It may be recalled that C-PACE was set up in 2023 to centralise the strike-off process of companies. The move was intended to reduce the timeline for exits and boost entrepreneurship. C-PACE went live on May 1 last year.

In this year’s Budget, Finance and Corporate Affairs Minister Nirmala Sitharaman announced that C-PACE services will be extended for the voluntary closure of LLPs.

The latest MCA move to operationalise this Budget announcement will stream-



line filings and accelerate the closure process for LLPs, experts said.

**DORMANT LLPs** Tannya Baranwal, Associate Partner at IndiaLaw LLP, said, “C-PACE has been introduced to provide a hassle-free, time-bound and process-oriented exit for companies. The latest MCA amendment has extended this facility to LLPs also. This will help with the easy removal of dormant LLPs from the records.”

Aurelia Menezes, Partner, King Stubb & Kasiva, Advocates and Attorneys, said that LLPs which have been non-operational for a year or more can apply to C-PACE for striking off its name. This move will ensure speedy processing and ease of compliance, in addition to reducing the burden on jurisdictional

registrars, Menezes said. Further, it will strengthen the existing framework to provide for robust corporate governance.

Sucharita Basu, Managing Partner, AQUILAW, said the latest MCA move is another step towards improving the ease of doing business in the corporate landscape of India.

Noorul Hassan, Partner at Lakshmikumaran & Sridharan Attorneys, said this is a measure to provide expeditious approval of applications filed by LLPs with the intention to close operations voluntarily.

“C-PACE will reduce stress on the registry, keep it clean, besides providing more meaningful data to stakeholders. This will also ensure hassle-free filing, timely and process-bound striking off of LLPs from the register,” Hassan said.

The last few years have seen a surge in the number of LLPs incorporated in the country. LLP formation has boomed because company disclosures have become more stringent and CARO (Auditor report order) is not applicable to LLPs, implying lesser scrutiny from auditors, said experts. A LLP is quintessentially a hybrid of a limited liability company and a partnership.

# SBI deploys 2,000 bankers to woo the wealthy

Bloomberg

State Bank of India, the largest lender, is making a renewed push into wealth management as the number of rich individuals in the country surges.

The bank’s wealth management unit is “old” and it wants to change its approach to how it tackles this business, according to Chairman Dinesh Khara.

To that end, SBI is deploying about 2,000 executives as relationship managers and focusing on ties with smaller companies across the country, Khara said at the bank’s earnings briefing.

“We manufacture all the products in the financial sector and have the largest distribution network,” Khara said, in response to a question about whether SBI will consider teaming up with other wealth managers.

“We should be in a position to reach out the product to the customers.” He declined to comment on the bank’s current assets under management. SBI, which has more than 22,500 branches in India, is joining global and domestic players flocking to grab a share of managing India’s growing pile of wealth. The country generated about

SBI, which has more than 22,500 branches in India, is joining global and domestic players flocking to grab a share of managing India’s growing pile of wealth

\$590 billion in new financial wealth in 2023, its largest increase in history, according to a recent report from the Boston Consulting Group.

**GLOBAL COMPETITION** SBI will face competition from global players like HSBC Holdings, Barclays and local veterans like 360 One WAM which are expanding their services and teams to service India’s rich. Private lenders like ICICI Bank and Axis Bank have also made inroads into the country’s wealth management sector.

# Shriram General on a hiring spree, eyes uninsured vehicles for biz

Our Bureau  
Chennai

Vehicle insurance dominates Shriram General Insurance Company’s portfolio today, accounting for 91 per cent of its gross written premium of about ₹3,700 crore.

Even as it is working towards reducing the proportion of motor insurance in its overall business mix to 85 per cent, by stepping into crop, health and MSME sectors, the insurer is eyeing the vast uninsured vehicle population for more business.

About 47 per cent of the vehicles plying on Indian roads are uninsured, most of them being two-wheelers and three-wheelers.

However, “tracking the vehicles is very difficult,” observes Anil Aggarwal, MD and CEO. He wants the government to tighten the screws on uninsured vehicles. “After all, the government stands to gain by getting more in terms of GST



Anil Aggarwal, MD & CEO, Shriram General Insurance

revenue,” Aggarwal told journalists on Tuesday. The company, through the General Insurance Council, has given suggestions to the government, such as making insurance mandatory for filling fuel and passing through toll plazas, but Aggarwal admitted that implementing these could be fraught with difficulties.

## FINANCIAL ADVISORS

He said in the current year, the company would hire about 400 people, adding to its employee base of 4,150 and raise the strength of its ‘financial advisors’ (insurance agents) to 90,000 from

76,000 now. This is part of its broader plan to have 200,000 financial advisors in about five years.

Aggarwal said the insurance regulator IRDAI had recently changed a rule, permitting to tweak the wordings of policies issued to MSMEs, as opposed to regulation-templated policies. Now an insurer may issue a policy covering only, for example, fire. With this liberty, Shriram General is tapping the vast MSME market for business.

Similarly, thanks to a new ‘stop-loss clause’ that limits the exposure of insurance companies, Shriram General is now keen on writing crop policies. The company took a small step into health insurance and wrote 5,000 policies last year.

“Building on this momentum, we are preparing to introduce Arogya Sanjeevani, a standardised policy launched by IRDAI, to enhance our health portfolio,” Aggarwal said.

# CSFB, Edelweiss Life in bancassurance tie-up

Our Bureau  
New Delhi

Capital Small Finance Bank Limited (CSFB) and Edelweiss Life Insurance have entered into a bancassurance tie-up.

This strategic partnership will enable CSFB’s customer base to access Edelweiss Life Insurance’s life insurance products suite, thereby meeting their need for financial security.

The arrangement aims to enhance CSFB’s life insurance offerings by providing its customers with access to Edelweiss Life’s digital platform and service touchpoints.

As of today, CSFB has 177 branches and with this tie-up, all products of Edelweiss Life will be available to the bank’s customers at these branches.

## STRATEGIC TIE-UP

Sarvjit Singh Samra, MD & CEO, CSFB said, “We are thrilled to announce our strategic partnership with Edelweiss Life Insurance.

“As we expand our financial solutions, this tie-up with Edelweiss Life enhances our ability to offer comprehensive and tailored life insurance products to

our customers, reinforcing our position as a trusted financial partner.”

By improving accessibility to quality insurance solutions, CSFB aims to become the primary banker for our middle-income group customers, creating a more secure and prosperous future for them, he said.

Sumit Rai, MD & CEO, Edelweiss Life Insurance said, “We are excited to embark on this journey with Capital Small Finance Bank and will together protect people’s dreams and aspirations.”

## ETHICAL CONDUCT

“This partnership is grounded in a shared commitment to exceptional customer experience, superior business quality, and highest standards of legal and ethical conduct,” Rai added.

“Institutions like Capital Small Finance Bank, which have a geographical stronghold and understand the pulse of their customers, give us a strategic advantage in bringing innovative products to the market to effectively meet customer needs.”

“We are focused on expanding our footprint and this partnership is a step in that direction,” Rai added.

**THE RAMARAJU SURGICAL COTTON MILLS LIMITED**  
CIN : L17111TN1939PLOC02302  
Regd. Office : 119, P.A.C. Ramaswamy Raja Salai, Rajapalayam - 626117, Tamilnadu.  
Ph.: 04563-235904 | E-Mail: rscm@ramotex.com | Website : www.ramarajusurgical.com

**NOTICE OF 84<sup>th</sup> ANNUAL GENERAL MEETING**  
Dear Member(s),  
1. Notice is hereby given that the Eighty Fourth Annual General Meeting of the Company ("84<sup>th</sup> AGM") will be convened on **Wednesday, the 28<sup>th</sup> August 2024 at 9.30 AM** through Video Conference / Other Audio Visual Means ("VC") facility, in compliance with the applicable provisions of the Companies Act, 2013 and Rules framed thereunder and SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 read with Circulars of Ministry of Corporate Affairs and Securities and Exchange Board of India, issued pursuant to conducting of Annual General Meeting.  
2. The Notice of the 84<sup>th</sup> AGM and the Annual Report for the year 2023-24 including the financial statements for the year ended 31<sup>st</sup> March 2024 ("Annual Report") has been sent on 06.08.2024 through email to all those Members, whose email addresses are registered with the Company/RTA or with their respective Depository Participants ("Depository"). Web link for accessing annual report for the year 2023-24 is <http://www.ramarajusurgical.com/investor.html>.  
3. The instructions for e-voting and for participating in the AGM are provided in the Notice of the AGM. The Notice of the AGM and the Annual Report will also be available on the website of the Company i.e. [www.ramarajusurgical.com](http://www.ramarajusurgical.com) and on the website of Stock Exchange i.e. MSE <https://www.mse.in> and CDLS e-voting portal at <https://www.evotingindia.com>.  
4. Members holding shares in physical mode and have not registered their E-Mail ID may update the same by submitting form ISR – 1 to M/S. Cameo Corporate Service Limited, our Registrar to an Issue and Share Transfer Agent. Members holding shares in demat mode may contact their respective depository participant for the same.  
5. The Cut-off Date is 21-08-2024, for determining the eligibility of the shareholders to vote by remote e-voting or in the AGM.  
6. Members holding shares in physical mode and members who have not registered their E-Mail ID with the Company / RTA and Depository Participant and the members who have acquired shares after the dispatch of the notice and holding shares as of Cut-Off Date, may cast their vote through remote e-voting or through the e-voting during the meeting, by following the procedures mentioned in Point No: 13(D) or (F) of the Notice convening the AGM.  
**Members may also note:**  
a) Voting Rights shall be in proportion to the Equity Shares held by the Members as on the Cut-Off Date.  
b) Remote e-voting will commence at **9.00 A.M. on Sunday, the 25<sup>th</sup> August 2024 and ends at 5.00 P.M. on Tuesday, the 27<sup>th</sup> August 2024**. During this period, Members holding shares as on the Cut-Off Date, may cast their votes electronically.  
c) Those Members, who will be present in the AGM through VC and have not cast their vote on the resolutions through remote e-voting and are otherwise not barred from doing so, shall be eligible to vote through e-voting system during the AGM.  
d) Members who have cast their votes by remote e-voting prior to the AGM may also attend and participate in the AGM through VC but shall not be entitled to cast their votes again.  
e) If you have any queries or issues regarding attending AGM & e-Voting from the CDLS e-Voting System, you can write an email to [helpdesk.evoting@cdslindia.com](mailto:helpdesk.evoting@cdslindia.com) or call Toll Free No 1800 22 55 33. Contact details of M/S. Cameo Corporate Service Limited (RTA): No.1, Club House Road, Chennai - 600 002, Ph: 044-28460390, email: [prija@cameoindia.com](mailto:prija@cameoindia.com), [www.cameoindia.com](http://www.cameoindia.com).  
**For THE RAMARAJU SURGICAL COTTON MILLS LIMITED**  
Sd/-  
**P. Muthukumar**  
Company Secretary  
Mem. No. F12904  
Rajapalayam  
06.08.2024

**SANDHYA SPINNING MILL LIMITED**  
Regd. Office : No.47, P.S.K. Nagar, Rajapalayam - 626108, Tamil Nadu.  
CIN : U17111TN1994PLC027037  
Telephone: 04563 - 235009 Email: [sandhya@ramcotex.com](mailto:sandhya@ramcotex.com)  
Website: <http://www.sandhyaspinningmill.co.in>

**NOTICE OF 30<sup>th</sup> ANNUAL GENERAL MEETING**  
Dear Member(s),  
Notice is hereby given that, the Thirtieth Annual General Meeting of the Company ("30<sup>th</sup> AGM") will be convened on Wednesday, the 28<sup>th</sup> August, 2024 at 2.30 PM through Video Conference / Other Audio Visual Means ("VC") facility, in compliance with the applicable provisions of the Companies Act, 2013 and Rules framed thereunder read with Circulars of Ministry of Corporate Affairs, issued pursuant to conducting of Annual General Meeting.  
The Notice of the 30<sup>th</sup> AGM and the Annual Report for the year 2023-24 including the financial statements for the year ended 31<sup>st</sup> March, 2024 ("Annual Report") have been sent by e-mail on 06-08-2024 to all those Members, whose e-mail addresses are registered with the Company / M/s. Cameo Corporate Services Limited (Registrar and Share Transfer Agent - RTA) or with their respective Depository Participants ("Depository"). The Notice of the AGM and the Annual Report is available on the website of the Company i.e. <http://www.sandhyaspinningmill.co.in> and CDLS: <https://www.evotingindia.com>. Web link for accessing annual report for the financial year 2023-24 is <http://www.sandhyaspinningmill.co.in/pdf/annualreport-2024.pdf>.  
The Company is providing e-Voting facility for transacting the businesses contained in the said Notice. The remote e-voting period commences on 25<sup>th</sup> August, 2024 (9:00 AM) and ends on 27<sup>th</sup> August, 2024 (5:00 PM). The cut-off date for the purpose of eligibility to vote is Wednesday, the 21<sup>st</sup> August, 2024.  
Members who have acquired shares after the dispatch of the notice and holding shares as of Cut-Off Date, may cast their vote through remote e-voting or through the e-voting during the meeting, by following the procedures mentioned in Point No: 11(D) or (F) of the Notice convening the AGM.  
Those Members, who will be present in the AGM through VC facility and have not cast their vote on the resolutions through remote e-voting and are otherwise not barred from doing so, shall be eligible to vote through e-voting system during the AGM. Members who have cast their votes by remote e-voting prior to the AGM may also attend and participate in the AGM through VC but shall not be entitled to cast their votes again.  
A person whose name is recorded in the Register of Members maintained by the Company / RTA or in the Register of Beneficial Owners maintained by the depositories as on the cut-off date only shall be entitled to avail the facility of remote e-voting / e-voting at the AGM. Voting rights are frozen on the shares lying in Unclaimed Suspense Account and Investor Education and Protection Fund Account in terms of Companies Act, 2013.  
Any grievances connected with the facility for voting by electronic means may be addressed to Mr. Rakesh Dalvi, Sr. Manager, Central Depository Services (India) Limited, A Wing, 25<sup>th</sup> Floor, Marathon Futrex, Mafatal Mill Compounds, N M Joshi Marg, Lower Parel (East), Mumbai - 400013 or send an email to [helpdesk.evoting@cdslindia.com](mailto:helpdesk.evoting@cdslindia.com) or call toll free No.1800 22 55 33.  
Contact details of RTA: M/S. Cameo Corporate Services Limited, 'Subramanian Building', No.1, Club House Road, Chennai 600 002, Ph: 044-28460390, email: [prija@cameoindia.com](mailto:prija@cameoindia.com), [www.cameoindia.com](http://www.cameoindia.com).  
**For SANDHYA SPINNING MILL LIMITED**  
V. GURUSAMY  
SECRETARY  
Place: RAJAPALAYAM  
Date: 06-08-2024

**SRI VISHNU SHANKAR MILL LIMITED**  
Regd. Office: "Sri Vishnu Shankar Mill Premises",  
Post Box No. 109, P.A.C. Ramasamy Raja Salai, Rajapalayam-626 117, Tamil Nadu.  
CIN: U17301TN1981PLC008677  
Telephone: 04563-235555 Fax: 04563-236493  
E-mail: [svsm@ramcotex.com](mailto:svsm@ramcotex.com) Website: <http://www.vishnushankarmill.co.in>

**NOTICE OF 43<sup>rd</sup> ANNUAL GENERAL MEETING**  
Dear Member(s),  
Notice is hereby given that the Forty Third Annual General Meeting of the Company ("43<sup>rd</sup> AGM") will be convened on Wednesday, the 28<sup>th</sup> August 2024 at 12.30 PM through Video Conference / Other Audio Visual Means ("VC") facility, in compliance with the applicable provisions of the Companies Act, 2013 and Rules framed thereunder read with Circulars of Ministry of Corporate Affairs, issued pursuant to conducting of Annual General Meeting.  
The Notice of the 43<sup>rd</sup> AGM and the Annual Report for the year 2023-24 including the financial statements for the year ended 31<sup>st</sup> March 2024 ("Annual Report") have been sent by email on 5<sup>th</sup> August, 2024 to all those Members, whose email addresses are registered with the Company / M/s. Cameo Corporate Service Limited (Registrar and Share Transfer Agent - RTA) or with their respective Depository Participants ("Depository"). The Notice of the AGM and the Annual Report is available on the website of the Company i.e. <http://www.vishnushankarmill.co.in> and CDLS : <https://www.evotingindia.com>. Web link for accessing annual report for the financial year 2023-24 is <http://www.vishnushankarmill.co.in/pdf/43rd-annual-report-2023-24.pdf>.  
The Company is providing e-Voting facility for transacting the businesses contained in the said Notice. The remote e-voting period commences on 25<sup>th</sup> August, 2024 (9:00 AM) and ends on 27<sup>th</sup> August, 2024 (5:00 PM). The cut-off date for the purpose of eligibility to vote is Wednesday, the 21<sup>st</sup> August, 2024.  
Members who have acquired shares after the dispatch of the notice and holding shares as of Cut-Off Date, may cast their vote through remote e-voting or through the e-voting during the meeting, by following the procedures mentioned in Point No: 11(D) or (F) of the Notice convening the AGM.  
Those Members, who will be present in the AGM through VC facility and have not cast their vote on the resolutions through remote e-voting and are otherwise not barred from doing so, shall be eligible to vote through e-voting system during the AGM. Members who have cast their votes by remote e-voting prior to the AGM may also attend and participate in the AGM through VC but shall not be entitled to cast their votes again.  
A person whose name is recorded in the Register of Members maintained by the Company / RTA or in the register of beneficial owners maintained by the depositories as on the cut-off date only shall be entitled to avail the facility of remote e-Voting / e-voting at the AGM. Voting rights are frozen on the shares lying in Unclaimed Suspense Account and Investor Education and Protection Fund Account in terms of Companies Act, 2013.  
Any grievances connected with the facility for voting by electronic means may be addressed to Mr.Rakesh Dalvi, Sr. Manager, Central Depository Services (India) Limited, A Wing, 25<sup>th</sup> Floor, Marathon Futrex, Mafatal Mill Compounds, N M Joshi Marg, Lower Parel (East), Mumbai - 400013 or send an email to [helpdesk.evoting@cdslindia.com](mailto:helpdesk.evoting@cdslindia.com) or call toll free No. 1800 22 55 33.  
Contact details of RTA: M/S. Cameo Corporate Service Limited, "Subramanian Building", No.1, Club House Road, Chennai 600002, Ph: 044-28460390, email: [prija@cameoindia.com](mailto:prija@cameoindia.com), <https://cameoindia.com>.  
**For SRI VISHNU SHANKAR MILL LIMITED**  
P.R. VENKETRAMA RAJA  
CHAIRMAN  
Place: Rajapalayam  
Date : 06-08-2024



தி ராமராஜ் சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிமிடெட்டிற்காக,  
ப.முத்துகுமார்,  
நிறுவனச் செயலாளர்